

+2 Acc 2ம் திருப்பத் தேர்வு பிப்ரவரி - 25

சரியான விடை 20X1=20

- 1.(ஆ)சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
2. (இ)சரிக்கட்டப்பட்ட இறுதி முதல்
3. (இ) உபரி அல்லது பற்றாக்குறை
4. (அ) ஒரு சொத்து
5. (இ) கடன் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
6. (இ) நடப்பு கணக்கு
7. (ஆ) 3.2
8. (அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
9. (இ) மறுமதிப்பிட்டு இலாபம்
10. (இ) 5:3
11. (இ) இன்.போசிஸ் வரையறு நிறுமம்
12. (ஆ) ரூ8000 மற்றும் ரூ4000
13. (இ) iii ii iv i
14. (அ) பத்திர முனைம கணக்கு
15. (ஈ) போக்கு பகுப்பாய்வு
16. (ஈ) 6
17. (அ) குறுகிய கால கடன் தீர்க்கும் திறன்
18. (இ) நடப்புச் சொத்துக்கள்
19. (ஆ) குறிப்பிட்ட நோக்க அறிக்கை
20. (ஆ) கொடுபட வேண்டிய செலவு க/கு
- ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி **7X2=14**
21. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு

விவரம்	தொ	விவரம்	தொகை
இருப்புக்/கொ	140000	ரொக்க க/கு	390000
கடனாளிகள்க/கு	480000	கடனாளிகள்க/கு	30000
	620000	இருப்புக்/இ	200000
			620000

22. சீர்காழி பாடகர்கள் வருவாய் செலவினக்கணக்கு

செலவுகள்	தொ	தொ	வரு	ம	ம
எழுதுபொருள் தொ.இ	2600				
கூட்:- நடப்பாண்டில் வாங்கி	6500				
	9100				
கழி:- எழுது.பொ.இறுதி இ	2200				
		6900			

23. குறிப்பேட்டுப் பதிவு

நாள்	விவரம்	பற்று	வரவு
18மா	மணி முதல் க/கு	600	
31	எடுப்பு மீதான வட்டி க/கு		600
நாள்	விவரம்	பற்று	வரவு
18மா	எடுப்பு மீதான வட்டி க/கு	600	
31	இலாப நட்ட பகிர்வு க/கு		600

24. விமல் மற்றும் ஆதியின் தியாக விகிதம் 2:1

மொத்த பங்கு = 1 எனக் கொள்க

மீதமுள்ள பகுதி = 1- புதிய கூட்டாளியின் பங்கு $1 - \frac{1}{4} = \frac{3}{4}$

புதிய லாப விகிதம் = பழைய பங்கு X மீதமுள்ள பங்கு

விமல் ஆதி ஜெயம்

பழைய பங்கு $\frac{2}{3}$ $\frac{1}{3}$ ----

புதிய பங்கு $\frac{2}{3} \times \frac{3}{4} = \frac{6}{12}$ $\frac{1}{3} \times \frac{3}{4} = \frac{3}{12}$ $\frac{3}{12}$

புதிய லாப விகிதம் = 6:3:3 2:1:1

25. மொத்த லாப.விகி = மொத்த லாப விகிதம் X100
வி.மு.பெ.வருவாய்

= $\frac{40000}{250000} \times 100 = 16\%$

மொத்தலாபம்=வி.மு.பெ.வருவாய்-வி.மு.பெ.வரு.அடக்க விலை
= 250000 – 210000 = **40000**

26. சராசரி லாபம் = மொத்த லாபம்

ஆண்டுகளின் எண்ணிக்கை
= $\frac{(15000+17000-6000+14000)}{4} = \frac{40000}{4} = 10000$

நற்பெயர் =சராசரி லாபம்X கொ.ஆ.எ = 10000 X 5 = **50000**

27. குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.

இறந்த கூட்டாளிகள் முதல் க/கு ப

இறந்த கூட்டாளிகள் நிறைவேற்றாளர் க/கு
(செலுத்த வேண்டிய தொகையினை மாற்றுவது குறித்து)

இறந்த கூட்டாளிகள் நிறைவேற்றாளர் க/கு ப

ரொக்கம் /வங்கி /நிறைவேற்றாளர் /கடன் க/கு
(செலுத்த வேண்டிய தொகையினை செலுத்துவது குறித்து)

28. பத்திர முனைமக் கணக்கு பங்குகள்
முகமதிப்பை விட அதிக விலைக்கு
வெளியிடப்பட்டால் (விற்கப்பட்டால்) அது
முனைமத்தில் வெளியிடுதல் எனப்படும்.

29. Tally ERP 9 குழு என்பது ஒரே பண்புகளை
கொண்ட பேரேடுகளின் தொகுப்பாகும். முன்பே
உருவாக்கப்பட்ட கணக்கியல் குழுக்கள் இதில்
உள்ளன.

30.கணக்கியல் விகிதங்கள் மூன்று வடிவங்களில்
வெளியிடலாம் 1) விகிதாச்சாரம் 2) சதவீதம் 3)
மடங்கு

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X3=21

31. நிலையறிக்கை

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	9,000	ரொக்கம்	5,000
செ.மா.சீட்டு	6,000	வ. ரொக்கம்	24,000
		சரக்கிருப்பு	18,000
முதல்	88,000	கடனாளிகள்	16,000
		பெ.மா.சீட்டு	7,000
		நிலம் ம கட்டிடம்	30,000
		அறைகலன்	3,000
	1,03,000		1,03,000

இலாப நட்ட அறிக்கை

இறுதி முதல் (31.03.2017)	88,000
கட்டுக்:- எடுப்புகள்	15,000
	1,03,000
கழிக்க:- கூடுதல் முதல்	20,000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	83,000
கழிக்க:- தொடக்க முதல்	75,000
இலாபம்	8,000

32. 2018 டிசம்பர் வருவாய் செலவினக் கணக்கு

செ	தொ	தொ	வருமானம்	தொகை	தொகை
			2018ஆ.சந்தா	150000	
			(-)17பெ.வே.சந்த	10000	
				140000	
			(-)18மு.பெ.சந்த	5000	
				135000	
			(+)18பெ.வே.சந்த	3000	
				138000	
			(+17)மு.பெ.சந்த	7000	145000

33. பிரகாஷின் முதல் மீது வட்டி

தொடக்க முதல் = 300000 x 6/100 = 18000
 கூடுதல் முதல் (9 மாதம்) = 60000 x 6/100 = 2700
20700

சுப்ரியா முதல் மீது வட்டி

தொடக்க முதல் = 200000 x 6/100 = 12000
 கூடுதல் முதல் (6 மாதம்) = 30000 x 6/100 = 900
129000

34. கூட்டு சராசரி இலாபமுறை கணக்கிடல்

ஆண்டு	இலாபம்	நிறைகள்	கூட்டு லாபம்
2015	20000	1	20000
2016	22000	2	44000
2017	24000	3	72000
2018	28000	4	112000
சரிக்கப்பட்ட பின் லாபம்		10	248000

கூட்டு சராசரி லாபம் = கூட்டு லாபங்களின் எண்ணிக்கை
 நிறைகளின் மொத்தம்
 = $\frac{248000}{10}$ = 24800

நற்பெயர் = கூட்டுசராசரி லாபம் X கொ.ஆ.எ = 24800 X 3 = **74400**

35. குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பற்று	வரவு
	இயந்திர க/கு ப	30000	
	மறுமதிப்பீடு க/கு		30000
	மறுமதிப்பீடு க/கு ப	12000	
	அறைகலன் க/கு		10000
	வாராஜயக்கடன் க/கு		2000
	முதலீடு க/கு	30000	
	மறுமதிப்பீடு க/கு		30000
	மறுமதிப்பீடு க/கு ப	48000	
	சந்துரு முதல் க/கு		16000
	விஷால் முதல் க/கு		16000
	ரமணன் முதல் க/கு		16000

மறுமதிப்பீடு க/கு

விவரம்	தொ	விவரம்	தொ
அறைகலன் க/கு	1000	இயந்திரம் க/கு	16000
வாராஜயக்கடன் க/கு	2500	முதலீடுகள் க/கு	6000
மறுமதிப்பீடு லாபம்			
சந்துரு முதல் 16000			
விஷால் முதல் 16000			
ரமணன் முதல் 16000	48000		
	60000		60000

36. மேரி வரையறு ஒப்பீட்டு வருமான அறிக்கை

விவரம்	15- 16	16- 17	கூ(+)/கு(-)	சத(+)-
விற்பனை மூலம்பெ.வரு	400000	500000	+100000	+25
கூட்:-இதரவருமானங்கள்	200000	180000	-20000	-10
மொத்த வருமானம்	200000	320000	+120000	+60
கழிக்க:- வருமானவரி	40000	160000	+120000	+300
வரிக்கு பின்னர் இலாபம்	160000	160000	-	-

37. முதலீடு மீ.வருவாய் = வ.ம.வரி.மு.உ.நிலாபம் X100
பயன்படுத்தப்பட்ட முதல்
 = $\frac{60000}{400000} \times 100 = 15\%$

பயன்படுத்தப்பட்ட முதல் = பங்குமுதல்+கா.ம.மிகுதி+ நீ.கடன்
 = 200000+50000+150000 = **400000**

38. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிக்கட்டுதல்கள் பகிராந்து தரா இலாபம் அல்லது நட்டம் மற்றும் காப்பு ஆகியவற்றை பகிராந்தளித்தல்.

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்தல். புதிய இலாப விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடுதல் நற்பெயர் சரிக்கட்டுதல். முதல் கணக்கை சரிக்கட்டுதல்.

39. அங்கீகரிக்கப்பட்ட முதல்:- அமைப்பு முறையேட்டின் படி அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆகும். இது அதிகபட்ச முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்டது. இதை பதிவு செய்யப்பட்ட அல்லது பெயரளவு முதல் என்றும் கூறலாம்.

காப்பு முதல்: நிறுமம் கலைக்கப்படும் போது அழைப்பு விடலாம் என ஒதுக்கி வைக்கப்பட்ட முதல் காப்பு முதல் எனப்படும். இது இருப்புநிலைக்குறிப்பில் தோன்றாது

40. சரக்கிருப்பு, நீர்மைச் சொத்து எனக் கருதப்படுவதில்லை. ஏனெனில், சரக்கிருப்பை விற்பனை செய்வதற்கு மற்றும் ரொக்கத்திற்கு மாற்றுவதற்கு சிறிது காலம்தேவைப்படுகிறது. அது போன்று, முன்கூட்டிச் செலுத்திய செலவுகளும் நீர்மைச் சொத்து எனக் கருதப்படுவதில்லை. ஏனெனில், அவை செலுத்தப்பட வேண்டிய காலத்திற்கு முன்னரே செலுத்தப்பட்ட செலவுகள் ஆகும். இதனை ரொக்கத்திற்கு மாற்ற முடியாது மற்றும் அதன் நன்மை மட்டுமே பெறமுடியும். எனவே அவை நீர்மைச் சொத்துகளில் சேர்க்கப்படுவதில்லை

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 7X3=21

41.அ. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு

விவரம்	தொ	விவரம்	தொகை
இருப்புக்/கொ	30000	ரொக்க க/கு	60000
கடனாளிகள்க/கு (மா.சீட்டுபெற்றது)	42000	கடனாளிகள்க/கு இருப்புக்/இ	4000
	72000		8000
			72000

மொத்தக் கடனாளிகள் கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
இருப்புக்/கொ	240000	ரொக்க க/கு	600000
பெ.மா.சீட்டு	4000	அ.தள்ளுபடிக/கு	25000
க/கு (மறுக்கப்பட்டது)		வாராக்கடன்	16000
		பெ.மா.சீட்டுக/கு	42000
		மா.சீட்டுபெற்றது	
விற்பனை க/கு	659000	இருப்புக்/இ	220000
	903000		903000

செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
ரொக்க க/கு	30000	இருப்புக்/கொ	10000
இருப்புக்/இ	20000	கடனீந்தோர்க/கு	40000
	10000		10000

மொத்த கடனீந்தோர் கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
ரொக்க க/கு	320000	இருப்புக்/கொ	120000
பெ.தள்ளுபடிக/கு	10000	கொள்முதல்	400000
செ.மா.சீ. ககு	40000	க/கு	
(மறுக்கப்பட்டது)			
இருப்புக்/இ	150000		
	520000		520000

41.ஆ. சரிக்கட்டப்பட்ட லாபம் கணக்கிடுதல்

விவரம்	2016	2017	2018
இலாபம்	46000	44000	50000
கழி:- திரும்ப நிகழா வருமானம்	5000	---	---
	41000	44000	50000
கழி:- இறுதி மதிப்பு அதிக மதிப்	---	10000	---
	41000	34000	50000
கூட்:- தொ.சரக்கிருப்பு அதிகமாக	---	---	10000
சரிக்கட்டப் பின் லாபம்	41000	34000	60000

சராசரி லாபம் = மொத்த லாபம்
 ஆண்டுகளின் எண்ணிக்கை

$$= \frac{41000+34000+60000}{3} = \frac{135000}{3} = 45000$$

நற்பெயர் = சராசரி லாபம் X கொ.ஆ.எ = 45000 X 2 = 90000

42.அ. நாளை நிறை அறிக்கை

விவரம்	தொகை	விவரம்	தொகை
கடனீந்தோர்	25000	வ.ரொக்கம்	25000
வங்கிக் கடன்	45000	இயந்திரம்	60000
தொடக்க முதல்	150000	கடனாளிகள்	70000
		பெ.மா.சீட்டு	20000
		சரக்கிருப்பு	45000
	220000		220000

வியாபார இலாபநட்ட கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
தொ.சரக்கிருப்பு	45000	விற்பனை (20000+180000)	200000
கொள்முதல் (8000+52000)	60000	இ.சரக்கிருப்பு	22000
கூலி	6000		
மொ.இலாபம்	1110000		
	222000		222000
விளம்பரம்	7000	மொ.இலாபம்	111000
சம்பளம்	23500		
தேய்மானம்	6000		
ஐயக்கடன்	1000		
வ.க.வட்டி	4500		
நிகர இலாபம்	690000		
	1110000		1110000

2018, டிசம்பர் 31ஆம் நாளை இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ	சொத்துக்கள்	ரூ
கடனீந்தோர்	21000	வங்கி ரொக்கம்	33000
வங்கிக்கடன்	45000	பெ.மா.சீட்டு	38000
முதல் 150000		இ. சரக்கிருப்பு	22000
(+)நி.லா 69000		கடனாளி 100000	
219000		(-) ஒதுக்கு 1000	99000
(+)கூ.மு 21000			
240000		இயந் 60000	
(-) எடுப் 60000		(-) தே 12000	54000
	180000		
	246000		246000

42.ஆ. கடலூர் கபடி பெறுதல் செலுத்தல் கணக்கு

பெறுதல்கள்	தொ	செலுத்தல்கள்	தொகை
இருப்பு கீ/கொ		அறைகலன் வாங்	11000
ரொக்கம்	3000	வி.உபகரணம் வா	11000
வங்கி	12000	செய்தித்தாள்	500
வி.அர.பெ.நன்கொ	8000	பயணச்செலவுகள்	4500
ப.டெனி.பந்து விற்	1500	நகராட்சி வரி	22000
கேளிக்கை வரவு	20000	அற.நாடக.செலவுகள்	2000
சேர்க்கைக் கட்டண	1000	பில்லியார்ட் மேசை	15000
அறக்கொடை.நா.வர	2500	டென்னிஸ் மைதான	18000
இருப்புக்/இ		இருப்புக்/இ	
வங்கி மேல்வரை	44000	ரொக்கம்	8000
	92000		92000

43.அ.2018டிசம்பர்31ம்நாளோடு முடிய இலாபநட்டபகிர்வு ககு

விவரம்	தொ	தொ	விவரம்	தொகை
மு.மீது.வட்டி			இலாபநட்டககு	220000
தினேஷ்		6000	எடுப்புமீதான வ	
சுகுமார்		4800	தினேஷ்	3600
தினேஷ்சம்பள		60000	சுகுமார்	2200
சுகுமார் கழிவு		80000		
கூட்டாளிமுதல்				
தினேஷ்	50000			
சுகுமார்	25000	75000		
		225800		225800

43. ஆ. அடிப்படை	பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் ககு	வருவாய் செலவினக் ககு
நோக்கம்	ரொக்கம் பெறுதல்கள் செலுத்தல்களை அறிய	உபரி அல்லது பற்றாக்குறையை அறிய
கணக்கின் தன்மை	சொத்துக் கணக்கு	பெயரளவு கணக்கு
கணக்கின் அடிப்படை	ரொக்கத்தின் அடிப்படையில்	நிகழ்வின் அடிப்படையில்
தொடக்கம் மற்றும் இறுதி இருப்பு	ரொக்கம் மற்றும் வங்கி தொடக்க இருப்புடன் தொடங்கிக் இறுதி இருப்புடன் முடியும்.	உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடையும்.
நடவடிக்கையின் தன்மைகள்	வருவாயின் முதலின வேறுபாடுகள் இல்லை.	வருவாயின் நடவடிக்கைகள் மட்டும் வரும்.
காலம்	கடந்த, நடப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டு பெறுதல் செலுத்தல்கள் பதியப்படும்.	நடப்பு ஆண்டுக்குறிய நடவடிக்கைகள் மட்டும் பதியப்படும்.

44.அ. மறுமதிப்பீட்டு ககு

விவரம்	தொ	விவரம்	தொகை
சரக்கிருப்பு	1000	பொறு	9000
மறுமதிப்பீடு இலா			
இரமேஷ் முதல் 3000			
இரவி முதல் 3000			
ஆகாஷ் முதல் 2000	8000		
	9000		9000

முதல் க/கு

விவர	இரமே	இரவி	ஆகா	விவரம்	இரமே	இரவி	ஆகா
ஆகாமு	3000	3000		இகொ	30000	30000	20000
				காப்பு	3000	3000	2000
ஆகாநிறை			34000	மறுமதிப்பீ	3000	3000	2000
				இநஅநாம			4000
இக்இ	33000	33000		இரமே மு			3000
				இரவி மு			3000
	36000	36000	34000		36000	36000	34000
				இகொ	33000	33000	

இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்பு	தொ	தொ	சொத்துக்	தொ	தொ
முதல்			இயந்திரம்	45000	
ரமேஷ்	33000		கூ:- மதிப்பீ	9000	54000
ரவி	33000	66000	சரக்கிருப்பு	22000	
ஆகாநிறை		34000	க:- குறைவு	1000	21000
கடனீநீ		8000	கடனாளி		15000
			வங்கி		10000
			கைரொ		4000
			இநஅநா		4000
		108000			108000

44.ஆ. கேள்வி முழுமையாக இல்லை எனவே வினா எண் குறிப்பிட்டிருந்தால் 5 மதிப்பெண் வழங்கவும்

45.அ. ராமநாதபுரம் கிரிக்கமன்றத்தின் வருவாய் செலவினககு

செலவுகள்	தொகை	தொகை	வருமானம்	தொகை
வாடகை		11000	சந்தா	33000
பொ.போ.செல		11200	நுழைவு கட்	6000
வி.பொ.தொ.இ	3000		இதர வரவு	500
கூட்:- வாங்கி	13000		நன்கொடை	7000
	16000		ப.வி.பொ.வி	1000
கழி:- வி.போ.இ	5000			
		11000		
வி.போ.செலவு		12000		
உபரி		2300		
		47500		47500

ராமநாதபுரம் கிரிக்கெட் மன்றத்தின் இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	தொகை	தொகை	சொத்துக்கள்	தொகை
முதல்	30000		ரொக்கம்	1300
கூட்:- உபரி	2300	32300	வங்கி	4000
மு.கூ.பெ.ச		16000	அறைகலன்	10000
			முதலீடுகள்	28000
			வி.போ.இ.இரு	5000
		48300		48300

45.ஆ. சேலம் வரையறு பொதுஅளவு இருப்புநிலைக்குறிப்பு

விவரம்	2017 தெ	மொ.சொ.ச	2018 தெ	மொ.செச
பங்கு மூ மற் பொறு				
பங்கு முதல்	500000	25	600000	50
காப்பும் மிகுதியும்	400000	20	360000	30
நீண்ட கால கடன்	800000	40	240000	20
கணக்கு மூலம் செ	300000	15	-	-
மொத்தம்	2000000	100	1200000	100
சொத்துக்கள்				
நிலைச் சொத்து	1000000	50	6000000	50
நீண்ட கால முதலீ	500000	25	2400000	20
சரக்கிருப்பு	300000	15	120000	10
ரொக்கம் ம ரொக் ச	200000	10	240000	20
மொத்தம்	2000000	100	2000000	100

46.அ. நெய்தல் வரையறு நிறுமத் போக்குப் பகுப்பாய்வு

விவரம்	இலட்சத்தில்			போக்கு சதவீதங்		
	15-16	16-17	17-18	15-16	16-17	17-18
விற்பனை மூலம் வ	150	135	90	100	90	60
(கூ) இதர வருமான	25	5	15	100	20	60
மொத்த வருமானம்	175	140	105	100	80	60
(கழி) இதர செலவு	125	75	50	100	60	40
வரிக்கு முன்னர் லா	50	65	55	100	130	110
(க)வருமா வரி 40%	20	26	0	100	130	110
வரிக்கு பின்னர் லா	30	39	33	100	130	110

46.ஆ. சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

$$= \frac{\text{தொ.சரக்கிருப்பு} + \text{இறு.சரக்கிருப்பு}}{2} = \frac{360000 + 440000}{2} = 400000$$

$$\text{கமூபெ.சு.விகிதம்} = \frac{\text{க.மூபெ.வரு}}{\text{க.மூ.பெ.வே.சராசரி}} = \frac{3500000}{70000} = 5 \text{ மடங்கு}$$

$$\text{க.மூ.செ.வே.சராசரி} = \frac{\text{க.மூ.செ.வே தொ.சு} + \text{க.மூ.செ.வே இறு.சரா}}{2}$$

$$= \frac{740000 + 660000}{2} = \frac{1400000}{2} = 700000$$

$$\text{கமூசெ.சு.விகிதம்} = \frac{\text{நி.கூ.கொ}}{\text{க.மூ.செ.வே.சராசரி}} = \frac{2100000}{210000} = 10 \text{ மடங்கு}$$

$$\text{க.மூ.செ.வே.சராசரி} = \frac{\text{க.மூ.செ.வே தொ.சு} + \text{க.மூ.செ.வே இறு.சரா}}{2}$$

$$= \frac{190000 + 230000}{2} = \frac{400000}{2} = 210000$$

$$\text{நி.சொ.சு.விகிதம்} = \frac{\text{வி.மூ.பெ.வரு}}{\text{சராசரி.நி.சொ}} = \frac{1400000}{2} = 700000$$

$$\text{சரக்கிருப்பு சுழற்சி விகிதம்} = \frac{\text{தொ.சரக்கிருப்பு} + \text{இறு.சரக்கிருப்பு}}{2} = \frac{600000 + 80000}{2} = 700000$$

47.அ. மறுமதிப்பீட்டு ககு

விவரம்	தொகை	விவரம்	தொகை
கடனாளி	10000	வாகனம்	40000
சரக்கிருப்பு	20000	ப.பெ.முதலீடு	5000
மறுமதிப்பீடு இலா	15000		
	45000		45000

முதல் க/கு

வ	அன்பு	சங்கர்	ராஜேஸ்	விவர	அன்பு	சங்கர்	ராஜேஸ்
				இகெ	400000	300000	
				லாப	72000	48000	
				வங்கி	9000	6000	
				மறும	9000	60000	
				தொ.	30000	20000	
				வங்கி			150000
இ	520000	380000	150000				
	520000	380000	150000		520000	358000	150000
				இகொ	520000	380000	150000

இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்பு	தொ	தொ	சொத்துக்	தொ	தொ
முதல்			கணிப்பொறி		40000
அன்பு	520000		வாகனம்	160000	
சங்கர்	380000		கூ:- மதிப்பே	40000	200000
ராஜேஸ்	150000	1050000	சரக்கிருப்பு	400000	
கடனீந்தே		120000	க:- குறைப்பு	20000	380000
தொ.ஈ.நிதி	60000		கடனாளிகள்	360000	
க:- போக்	50000	10000	க:- குறைப்பு	10000	350000
			ப.பெ.முதலீடு		5000
			வங்கி	40000	
			கூ:- ராஜேஸ்	150000	190000
			நற்பெயர் ரா		15000
		180000			180000

47.ஆ. கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளின் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

கணக்கேடுகளை பராமரித்தல்:- கணினிமயக் கணக்கியல் முறையில் கணக்கேடுகள் எளிதாக பராமரித்து, தகவல்களை விரைவாக பெறலாம்.

சம்பளப்பட்டியல் தயாரித்தல்:- பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப்பட்டியலை தயாரிக்க உதவுகிறது.

அறிக்கை உருவாக்குதல்:- இது பல்வேறு வழக்கமான அறிக்கைகளை உருவாக்க உதவி புரிகிறது. தரவு அனுப்புதல் மற்றும் பெறுதல், வரி விதிப்பு, சரக்கிருப்பு மேலாண்மை.

சரக்கிருப்பு மேலாண்மை: கணினிமயக் கணக்கியல் முறை திறம்பட்ட சரக்கிருப்பு மேலாண்மைக்கு வழிவகை செய்கிறது. வேகமாக நகரும், மெதுவாக நகரும் மற்றும் வழக்கொழிந்த சரக்கிருப்பை கண்டறியலாம். சரக்கிருப்பு, சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் எடுக்கலாம்.

தரவு அனுப்புதல்/பெறுதல்: கணக்கியல் தரவு மற்றும் தகவல்களை நிறுவனத்தின் உள்ளேயோ அல்லது நிறுவனத்திற்கு வெளியேயோ உள்ள வேறு ஒரு பயனரிடம் இருந்து அனுப்பலாம் அல்லது பெறலாம்.

வரிவிதிப்பு: கணினிமயக் கணக்கியல் முறை பல்வேறு வரிகளை கணக்கீடு செய்யவும் அதை பிடித்தம் செய்து அரசாங்க கணக்கில் செலுத்துவதற்கும் உதவி புரிகிறது.